

ආයතනයේ නම

: කොළඹ මහා නගර සභාව

පාර්ලිමේන්තු ප්‍රකාශනමාලා අංක : 490

පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින් සභාගත කරන ලද කොළඹ මහා නගර සභාව සම්බන්ධ වාර්තාව සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග අංක 119(4) යටතේ ගරු මුදල්, ක්‍රමසම්පාදන සහ ආර්ථික සංවර්ධන අමාත්‍යවරයාගේ නිරීක්ෂණ සහ ගනු ලබන පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම.

নিয়বনততিন্ পেযর্

: கொழும்பு மாநகர சபை

பாராளுமன்ற வெளியீட்டுத்
தொடர் இலக்கம்

: 490

பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் அறிக்கை தொடர்பாக நிலையியற் கட்டளை 119(4) இன் கீழ் கௌரவ நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் நடவடிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.

Name of the Institution

: Colombo Municipal Council

Parliamentary Series

: 490

Submission of the observations and measures taken by
Hon.Minister of Finance, Planning and Economic
Development under Standing Order No. 119(4) regarding the
report on the Colombo Municipal Council tabled by the
Committee on Public Accounts of Parliament, to the
Parliament.



இதே, இலங்கைப் பண அமைச்சு அமைச்சு
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
MINISTRY OF FINANCE, PLANNING AND ECONOMIC DEVELOPMENT

தென் கொழும்பு, கொழும்பு 01,
 ශ්‍රී ලංකාව.

செயலகம், கொழும்பு 01,
 இலங்கை.

The Secretariat, Colombo 01,
 Sri Lanka.

கொழும்பு } 011-2484500
 அலுவலகம் } 011-2484600
 Office } 011-2484700

தொலைநகல் }
 தொலைநகல் } 011-2449823
 Fax }

වෙබ් අඩවිය }
 இணைய தளம் } www.treasury.gov.lk
 Website }

எனது இல } MF6/04/PS/490
 My No }

உமது இல }
 Your No }

திகதி }
 Date } 2026.05.07

கௌரவ பாராளுமன்ற சபைத்தலைவர் ஊடாக,
 மாண்புமிகு சபாநாயகர்
 இலங்கை பாராளுமன்றம்
 ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே

பொதுக் கணக்குகள் குழுவால் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாணசபைகள், மற்றும் உள்ளூராட்சி அதிகார சபை ஆகியவை தொடர்பாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவதானிப்புகளின் சமர்ப்பிப்பு

பொது கணக்கு குழுவின் பாராளுமன்ற கூட்டத்தொடர் அறிக்கை இலக்கம் 490-கொழும்பு மாநகர சபை

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட நிலையியற் கட்டளை இலக்கம். 119(4) இன் பிரகாரம், பொதுக் கணக்குகள் குழுவால் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பின்னர், பொதுக் கணக்குகள் குழுவால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அவதானிப்புகள் / பரிந்துரைகள் / உத்தரவுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை உரிய அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்படி, பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் போது நடத்தப்பட்ட கொழும்பு மாநகர சபை மீதான விசாரணையின் அடிப்படையில் பொதுக் கணக்குகள் குழு (COPA) தொகுத்த அறிக்கை, பாராளுமன்ற கூட்டத் தொடர் இலக்கம் 490-இல் அடங்கியுள்ளது. அந்த அறிக்கை தொடர்பாக கௌரவ நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை நான் இதன்மூலம் சமர்ப்பிக்கிறேன்.

பொதுக் கணக்குகள் மீதான குழுவின் (COPA) பரிந்துரைகள் தொடர்பான தனது முன்னேற்றம் குறித்து கொழும்பு மாநகர சபை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இவ்விடயத்திற்கான நேரடிப் பொறுப்பு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சைச் சார்ந்தது. அறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்து நிதி ஆணைக்குழுவிடமிருந்தும் கருத்துகள் கோரப்பட்டன. மேலும், தாங்கள் நேரடியாகத் தலையிடக்கூடிய விடயங்கள் அறிக்கையில் இல்லை என நிதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவில் பங்கேற்கும், முகாமைத்துவக்

கணக்காய்வு திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அலுவலர்களை, இக்குழுவின் கூட்டங்களில் இந்தப் பரிந்துரைகளை முழுமையாக விவாதிப்பதற்கு அறிவுறுத்தும்படி பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதை மாண்புமிகு பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

ஒப்பம்

அநுர குமார திசாநாயக்க

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

பாராளுமன்றத் தொடர் எண் : 490

திணைக்களத்தின் பெயர் : கொழும்பு மாநகர சபை

பாராளுமன்ற பொது கணக்கு குழுவால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக கௌரவ நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்களால் நிலையியல் கட்டளை இலக்கம் 119(4)-இன் கீழ் எடுக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் சமர்ப்பிப்பு

இல	அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குழுவால் கண்டறியப்பட்ட குறைபாடுகள்	அத்தகைய குறைபாடுகளைச் சரிசெய்ய நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள்/ தற்போதைய நிலை
01.	மதிப்பீட்டு வருமான நிலுவைகளை வசூலித்தல். பக்கம் 09 - ஈ குழுவின் பரிந்துரைகள்	மதிப்பீட்டு வருமான நிலுவைகளை அறவிடுவது தொடர்பாகக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் அறிக்கையிடப்பட்ட முன்னேற்றம் தொடர்பான பின் தொடர் நடவடிக்கைகள் பற்றி முழுமையாக கலந்துரையாடுவதற்கு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவில் உள்ள முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்கு தலைமை பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது .
02	மாநகர சபைக்கு சொந்தமான 168 காணிகள் தொடர்பான பிரச்சினைகள் பக்கம் 10 - ஈ குழுவின் பரிந்துரைகள்	கொழும்பு மாநகர சபை இது சம்பந்தமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன், இவ்விடயங்கள் நிதி அமைச்சின் நேரடி அதிகார எல்லைக்குள் வராது என்பதும் அவதானிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த விடயங்கள் தொடர்பான பின் தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையாக கலந்துரையாடுவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவில் உள்ள முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்கு தலைமை பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது .
03	எலி ஹவுஸ் லேண்ட்,மோதர பக்கம் 14 - ஈ குழுவின் பரிந்துரைகள்	இந்த பரிந்துரை தொடர்பாக கொழும்பு மாநகர சபை அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்பதும் , இது நிதி அமைச்சின் அதிகார எல்லைக்கு நேரடியாகத் தொடர்பில்லாததால், அதுதொடர்பாக வேறு எந்த அவதானிப்புகளும் இல்லை என்பதும் கவனிக்கப்படுகிறது . இந்த விடயங்கள் தொடர்பான பின் தொடர்

		நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையாக கலந்துரையாடுவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவில் உள்ள முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்கு தலைமை பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது .
04	பொரெல்ல மயானக் காப்பாளரின் தங்குமிட விடுதி மற்றும் காணியை முறைகேடாகப் பயன்படுத்துதல் . பக்கம் 20 – ஈ. குழுவின் பரிந்துரைகள்	குழுவின் பரிந்துரைகளின் கீழ் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் மற்றும் அவற்றின் செயலாக்கத்தின் முன்னேற்றம் தொடர்பாக நிதி அமைச்சிற்கு நேரடி ஈடுபாடு இல்லை என்பது கவனிக்கப்படுகிறது. எனவே, இந்த விடயங்கள் தொடர்பான பின் தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையாக கலந்துரையாடுவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவில் உள்ள முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்கு தலைமை பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
05	பொரெல்ல மயானத்தில் சடலங்களைப் புதைப்பதற்காகக் குத்தகைக்கு விடப்பட்ட இடங்கள் மற்றும் சாம்பலை அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்ட இடங்கள் . பக்கம் எண் 22- ஈ குழுவின் பரிந்துரைகள்	பொரெல்ல மயானத்தின் நிலப்பரப்பை நிர்வகிப்பதற்கான முறையான திட்டம் ஒன்றின் அவசியத்தை எடுத்துரைக்கும் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக நிதி அமைச்சிற்கு நேரடி ஈடுபாடு ஏதுமில்லை என்பது அவதானிக்கப்படுகிறது. அதன்படி, இது தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளரால் அறிக்கையிடப்பட்ட விடயங்கள் மீதான தொடர் நடவடிக்கைகளை முழுமையாக கலந்துரையாடுவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவில் உள்ள முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்கு தலைமை பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
06	கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம். பக்கம் 25 – ஈ குழுவின் பரிந்துரைகள்	கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக அளிக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக கொழும்பு மாநகர சபை மேலதிக நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. மேலும், இவ்விடயங்களில் நிதி அமைச்சின் நேரடித் தலையீடு இல்லை என்பதால், சம்பந்தப்பட்ட அமைச்சு ஒரு பின் தொடர் நடவடிக்கை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. இருப்பினும், அத்தகைய குழு சந்திப்புகளின்போது

		சொல்லப்பட்ட பரிந்துரைகளை முழுமையாக கலந்துரையாடுவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவில் உள்ள முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்கு தலைமை பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
07	வாகன நிறுத்துமிட ஒப்பந்தக்காரர்களிடமிருந்து வாடகைக் கட்டணம் வசூலிப்பதில் உள்ள குறைபாடுகள். பக்கம் 26 - ஈ குழுவின் பரிந்துரைகள்	வாகன நிறுத்துமிட வாடகை ஒப்பந்ததாரர்களிடமிருந்து நிலுவையில் உள்ள தொகைகளை வசூலிப்பது குறித்தும், பெறுகை செயல்முறையில் எழுந்துள்ள சிக்கலான சூழ்நிலைகள் குறித்தும் குழுவின் அவதானிப்புகள் தொடர்பாக கொடும்பு மாநகர சபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சு முறையான பின்தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவதானிக்கப்படுகிறது. குழு சந்திப்புகளின்போது இத்தகைய பரிந்துரைகளை முழுமையாக கலந்துரையாடுவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவில் உள்ள முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்கு தலைமை பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
08	பேருந்து நிறுத்த விளம்பரப் பலகைத் திட்டம், கேன்ட்ரி சமீக்கைப் பலகைகள் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குத் திட்டங்கள் தொடர்பான சிக்கல்கள். பக்கம் 31 - ஈ குழுவின் பரிந்துரைகள்	இவ்விடயம் தொடர்பான விடயங்களில் நிதி அமைச்சிற்கு நேரடித் தொடர்பு இல்லை என்று சுட்டிக்காட்டப்படுவதுடன் அதன்படி, குழு சந்திப்புகளின்போது கூறப்பட்ட பரிந்துரைகளை முழுமையாக கலந்துரையாடுவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவில் உள்ள முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்கு தலைமை பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
09	ஊழியர் வெற்றிடங்கள். பக்கம் 31 - ஈ குழுவின் பரிந்துரைகள்	ஊழியர் வெற்றிடங்கள் தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில், இந்த அமைச்சின் கீழ் உள்ள முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெறுவது பொருத்தமானதாக இருக்கும் என்றும், மேலும் இந்த ஆட்சேர்ப்புகள் தொடர்பாக எந்த முன்னேற்றமும் தெரிவிக்கப்படாததால், சம்பந்தப்பட்ட அமைச்சிடம் இருந்து அறிக்கைகளைக் கோருவதும் பொருத்தமானது என்றும்

		சுட்டிக்காட்டப்படுகிறது. குழு சந்திப்புகளின்போது இத்தகைய பரிந்துரைகளை முழுமையாக கலந்துரையாடுவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவில் உள்ள முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்கு தலைமை பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
--	--	--

மேற்குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாக நிதி ஆணைக்குழுவிடமும் கருத்துகள் கோரப்பட்டன, மேலும் அந்த அறிக்கையில் நிதி ஆணைக்குழு நேரடியாகத் தலையிடக்கூடிய எந்த விடயங்களும் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத் தொடர் இலக்கம் 490-க்காக கொழும்பு மாநகர சபை தொடர்பான நிலையியல் கட்டளை இலக்கம் 119(4)-இன் கீழ் பொதுக் கணக்குகள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பாகக் கௌரவ நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் இதன்மூலம் சமர்ப்பிக்கப்படுகின்றன.

ஒப்பம்

கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும

செயலாளர்

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு